

# கார்த்தங் எசுப்பன் டீ

கோராநாதன்



# அவள் ஓரு எக்ஸ்ட்ரா!

கோரநாதன்

எழுத்தியது

அறி வுப்பண்ணை

6, மங்கம்மான் தேரு,

ஏழுகினாறு,

—

சென்னை - 1.

முதற்பதிப்பு அக்டோபர் 1949

விலை : 4 அணை

இந்தக் கலையில் வகும் பெயர், சம்பவங்கள்  
எல்லாம் கற்பனை. அவை தனிப்பட்ட  
யாகரியும், எதையும் குறிப்பன அல்ல.

அச்சிட்டது : மூர்த்தி பிரின்டிங் ஓர்க்ஸ், கென்ஸன் - 1.

# அவள் ஒரு எக்ஸ்ட்ரா!

1

அவனை நான் அதற்கு முன்பு பார்த்ததே கிடையாது.

திடுமென்று, எதிர்பாராத விதமாக வந்து சேர்ந்தான் அவன். பத்திரிகை ஆபீஸைத் தேடி பொதுவாக அலங்காரி கள் வருவதில்லை. தப்பித் தவறி யாராவது வந்து விட்டார்கள் என்றால், அவர்கள் 'அகதி'கள் என்று சொல்லிக் கொண்டு அகப்பட்டதைப் பற்றிச் செல்ல வரும் இனத் தினராகவோ இருப்பார்கள்.

முதலில் அவனையும் அப்படித்தான் என்னினேன். 'அகதி'கள்தான் பெருத்துக் கொண்டு வருகிறார்களே இந்த நாட்டிலே! அகதிக் குடும்பங்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் சிலசமயம் அணிச்சிருக்கிற ஆடைகளையும், அவர்கள் மேனி மினுமினுப்பையும் பார்க்கும்போது 'இவர்கள் எல்லாம் அகதிகள் தானு?' அப்படி யென்றால் நான் கூட அகதி என்று சீட்டு எழுதிக் கொண்டு கிளம்ப வேண்டியது தான். 'பகவதி பிக்காங்தேஹி'ப் பிழைப்பிலா வது நல்ல காச கிடைக்கும் போல் தோன்றுகிறது. இந்த எழுதிப் பிழைக்கும் வேலையில் ஒரு மன்னும் கிடைப்ப தில்லை' என்று சினைப்பது உண்டு... உம், அது வேறு விஷயம்!

அவன் காகரிகமானவள் என்று விளம்பரப் படுத்திக் கொள்ள விரும்பியது நன்றாகத் தெரிந்தது. அவள் மின் எல் சிரிப்பு ஒன்றை உருத்தாள்.

'என்ன? என்ன வேறொழும்?' என்று கேட்கலாமா என யோசிக்கும் வேணியிலையே, அவள் கேட்டுவிட்டாள் 'டைரக்டர் ஸார் இல்லீயா?' என்று.

'டைரக்டர் ஸாரா? அப்படி இங்கே ஒருத்தரு மில்கையே' என்றேன்.

'இல்லே...வந்து...எனக்கு சினிமாவிலே சான்ஸ் கிடைக்குமான்று.....' என்று வார்த்தைகளை மென்று விழுங்கித் தப்பினால் அவள்.

'இது சினிமாவுக்கு ஆள் சேர்க்கிற இடமில்லை. போர் பர் ஆபில். இங்கே டைரக்டர் சியரெக்டர் யாரும் கிடையாது' என்று சொன்னேன்.

'இங்கே போய் விசாரித்தால் தெரியும்னு சொன்னாங்களே' என்றார் அவன். அவனுக்கு அழுகை வந்துவிடும் போஸ்ருந்தது.

'இங்கே அடிதல்லாம் விவரம் தெரியாது. ஏதாவது படக் கட்டேன்கள்லோ, ஸ்டூடியோவிலோ போய் விசாரியுங்கள்—' என்றேன்.

அவன் அசையா டடங்கையாக சின்றாள். அங்கு மிங்கும் பார்த்தாள். பிறகு கைக்கட்டை விரயின் நகத்தைக் கடித்துக் கொண்டே பேசினாள்: 'நான் மதுரையீ விருந்து வந்திருக்கிறேன். சினிமாவிலே சேரவேணும்னு ஆசை. இங்கே யாரையும் தெரியாது. நீங்க யாருக்காவது சிபாரிசுக் கடிதம் கொடுத்தால்.....'

அவன் சிக்கிரம் வெளியேற்றினால் போதும் என்று பட்டது எனக்கு, 'சினிமாவில் சேருவது நீங்கள் ஸ்நேப்பது போல் வேசான காரியம் என்று எனக்குத் தோன்ற வில்லை. சினிமா உலகத்தில் எனக்கு யாரையுமே தெரியாது. அதனாலே நீங்க போகலாம்' என்று வழியனுப்பி வைத்தேன்.

இப்படி வினாக்க கொட்டுப் போகிறார்கள் எத்த ஜியோ பேர். சினிமாவில் சேர்ந்தால் பணமும் புகழும் ஏராளமாகக் கிடைக்கும் என்ற எண்ணம் போலும். இவ ஒங்க்கு வயது பகுவென்டு, பக்கொன்பது தான் இருக்கும். வீட்டை வீட்டு, ஊரை வீட்டு ஒருவக்கு விட்டாள் பட்ட ணத்துக்குப் போன உடனேயே சினிமா ஸ்டார் ஆகி வீட முடியும் என்று வெளியூரில் உள்ள சிங்காரிகளும் ஒய்யாரி களும் எவ்வுசீதாகும் எண்ணிக் கொண்டிருப்பதாக அல் வவா தெரிகிறது... கட்டவிழ்ந்து புரண்டு நெளியத் தொடங்கிய சிந்தனைக்கு தடை விதிக்க வேண்டியதா யிற்று, வேறு அலுவல் குறுக்கிட்டதால்.

அப்புறம் நான் அவளைப் பற்றி கவலைப்படவே யில்லை. அவளின் சாலை சினையும் பரப்பிலிருந்து மங்கி மாய்ந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குக் குண்ணபுரிந்த நீண்ட இடைவெளைக்குப் பின் மறுபடியும் அவளை நான் சந்திக்க முடிந்தது.

எதிர்பாராத வேளையில், எதிர்பாராத இடத்திலே தான்!

புதிதாகத் திரைக்கு வரத் தயாராகவிட்ட படம் ஒன்றின் பிரத்தியேகக் காட்சிக்கு எனது நண்பர் ஒருவ ரோடு நானும் போயிருந்தேன்.

படம் ஆரம்பிக்கக் கொஞ்ச நேரம் தானிருந்தது. வாசலை மறைக்கத் திரை தொங்கவிட ஆயத்தம் செய்து கொண்டிருங்கவனிடம் யாரோ எனத்த குரவில் பேசுவது கேட்டது. அகட்டலாக விழுந்தது: ‘நாங்கள் உள்ளே போகனும், வழிவிடு!’ என்று. அவன் இடமில்லை; உள்ளே அனுமதிக்க முடியாது என்று கொன்னான், ‘ஏன் முடியாது? நாங்க ஆக்ட்ரஸ்களாக்கும்!’ என்றான் முதலில் பேசியவன்.

‘அட, யாரடா அவ? ஆக்ட்ரஸாமே!’ என்ற மனக்குறிப்பு வழிகாட்ட பார்வை வாசல் பக்கம் உருண்டது பலருக்கு. நானும் திரும்பிப் பார்த்தேன்.

பகட்டாக ஆடை அணிந்த ‘அக்காள்’ ஒருத்தி. அவன் அருகில் ஸ்ன்றூள் ஒரு ‘தங்கச்சி,’ சிறியவள் தோற்றம்

தான் என்னைத் திடுக்கிட வைத்தது. அவன் பல மாதங்களுக்கு முன்பு சினிமாவில் சேர வேண்டும் என்ற ஆசையோடு வந்த கோதரி தான்.

‘பரவால்வேயே ! சினிமா சாஸ்ஸ் கிடைத்துவிட்டது போலிருக்கு எப்படிக் கிடைத்தது? யாரைப் பிடித்து எப்படி.....’ என் மனம் கேள்விகள் எழுப்பியது. பார்வை வாசல் பக்கம் நடந்த நாடகத்தை ரசித்தது.

வாசல் காத்து சின்றவன் அவர்களை அனுமதிக்க முடியாது என்றார்கள். பெரியவள் உரிமைக் குரலில் வாதாடி கிண்ணருள். பிறகு அவசரமாகப் போய் யாரையோ பார்த்துப் பேசி, நாராளமாக உள்ளே வந்து விட்டாள். மற்ற வள் அவரை விட்டு நீங்கா ஸ்மூலாகவே இயங்கினார்.

‘போகும் இடமேல்வாம் வட்சியசித்திதான் போவிருக்கு. பேவி !’ என நினைத்தேன்.

இரண்டு ‘ஆக்ட்ரஸ்’ எஜும் கர்வமாக நடந்து, எல் வோரையும் பார்த்தபடி—எல்வோரூம் தங்களைப் பார்க்க வேண்டும் என்ற துடிப்போடு—முன்னேறி இடம் பிடித்தார்கள்.

படம் முடிந்து வெளியே வரும்பொது, கும்பல் கலையட்டுமே என்று நான் பின்தங்கி நின்றேன். அந்தப் பக்கமாக வந்தார்கள் அவர்கள் இரண்டு பேரும். ‘எப்பவோ திருஷ்டவை பார்க்கது. மறங்கிருப்பா’ என்று நினைத்தேன். அது தப்பி என்று கட்டிக் காட்ட விரும்பியது போல் துடித்தது அவன் பார்வை. செஞ்சாயம் மிகுங்கிருந்த உதடுகளில் சிரிப்பு பூத்தது. அவன் அங்கேயே நின்றுவிட்டாள்.

‘நமல்காரம்’ என்றார்கள்.

அநேகம் ஜோடிக் கண்கள் எங்கள் பக்கம் நீங்கிய தில் வியப்பு என்ன இருக்க முடியும்?

குறும்பாகச் சிரித்தபடி அவன் கேட்டாள்: ‘என்னை கூபகம் இருக்கிறதா, ஸார்? நான் சினிமாவில் சேர்ந்து விட்டேன்.’

‘ஓ ! சங்தோஷம்’ என்றேன்.

'அது தான் ஆளைப் பார்த்தாலே தெரியுதே. உன் கூட ஸிற்பவளை அரைகுறையாப் பார்த்தாலே போதுமே!'— இப்படி நான் சொல்லவில்லை. என்னிட்டு கொண்டேன்.

எப்படிச் சேர்ந்தாள்; சினிமா அனுபவம் எப்படி பிருக்கிறது; அவள் எதிர்பார்த்தபடி உள்ளதா? எவ்வளவோ கேட்க வேண்டும் என்ற என்னம் எழுங்கிறது. ஆனால் இடம், பொருள், ஏவல் என்கிறார்களே, அது ஒன்றும் சரிப்பட்டு வராததனால் நான் யொன்மாக விண்ணேன். தோழி துரிதப்படுத்தியதால் அவனும் நகர்ந்து, கூட்டத்தில் கலந்தாள்.

பிறகு அவளை நான் சிலசமயம் பார்த்தது உண்டு. அவனும் தோழியும் பிச்சிலோ, பெள்ளட்ட ரோட்டிலோ, ஸெண்ட்ரல் ஸ்டேஷன் சமீபத்திலோ கடந்த சென்ற போது பார்த்திருக்கிறேன். எதிரும் புதிருமாகச் சந்தித்தது இல்லை.

பல்பெல மாதங்களுக்குப் பின்னர் சந்தர்ப்பம் மீண்டும் அவளை என்முன் கொண்டு வந்து சேர்த்தது.

படக் கம்பெனி ஒன்றிலே தான். படமுதலாளி ஒரு வரைக் காணச்சென்ற எனது நண்பரோடு நானுப் சம்மா போயிருந்தேன். நண்பர் ஆபீஸ் அறைக்குள் போனபோது, நான் வேளி ஹாலில் உட்கார்த்திருந்தேன். வீணாக உள்ளே போவானேன் என்றுதான். அப்பொழுத்தான் அவளைக் காண முடிந்தது.

சிரத்தைபோடு சிங்காரித்து வந்திருந்த அவங்காரிகள் தனித் தனியாகவோ, இரண்டு மூன்று பேராகவோ அங்கு மிங்கும் சமுன்று கொண்டிருந்தார்கள். அவனும் சின்றுள்ள அங்கே. அவள் ஒரு 'எக்ஸ்ட்ரா' என்பது அவள் நடையிலே, உடையிலே, இன்ற ஸிலையிலே, பார்க்கும் தினு சிலே, அசையும் செளிச்சிலே— ஒவ்வொரு பண்பீலும்— விளம்பரமாகிக் கொண்டிருந்தது. அவள் தற்செயலாக என்னைப் பார்த்தாள். பார்வையை மீட்டுக் கொண்டாள்.

'மறந்திருப்பான். ரொம்ப நாளாச்சல்லவா!' என்று தினைத்தேன்.

அவள் மீண்டும் கவனித்தாள். என்ன சினித்தானோ, மெதுவாக அருகில் வந்து ஸின்று 'நமஸ்காரம், ஸார்... இங்கே எங்கு வந்திர்கள்? என் வெளியே உட்கார்ந் திருக்கிறீர்கள்?' என்று கேட்டாள்.

ஒன்று சொன்னேன். தொடர்ந்து விசாரித்தேன்: 'என்ன, சினிமா உலகம் எப்படி யிருக்கு? கட்சத்திர முயிஹன்மையில் தூரத்துப் பச்சையாகத் தோன்றுகிறதா; இல்லை, தென்றலும் குனுமையும் சிறைந்த பூஞ்சௌலையாக உள்ளதா?'

'என்னத்தைச் சொல்லி ஏன் தான் சினிமாக்காரியாக மாற்றும்து ஆசைப்பட்டேனே என்றிருக்கு எனக்கு சில சமயம், வாந்தாச்ச, இனி என்ன செய்வது?' என்று கூறி பெருமுச்செறிந்தாள் அவள்.

'ஏன்! அதற்குள் இங்க வாழ்க்கை அலுத்து விட்டதா?' என்று கேட்டேன். அதில் கேள்வி சிறிது தொனித்திருக்கவாம். ஆனால் உடனேயே அதற்காக நான் வருந்தி னேன். அவள் எதிர்பார்ப்பது கையாண்டி யல்ல; அது தாபம் தான் என்று சொல்லாமல் சொல்லியது அவள் பார்வை.

'என்ன செய்வது? ஆசைப்படுகிறோம். ஆர்வத் துடிப் போடு ஆராயாமலே குதிக்கிறோம். முன்னேற முரண்டு பிடிக்கிறோம். ஆனால் முடிவு வட்சியச் சிறைவுதான். வட்சியம் என்றுமே அடிவானமாகத்தான் இருக்கிறது. இலகுவில் தொட்டுவிட இயல்வதில்லை, எவ்வாற் துறைகளுக்கும் இது பொது' என்றேன்.

'இப்படி யிருக்கு மென்று நான் சினைக்கவே யில்லை' என்றுள் அவள். நான் பதில் எதுவும் சொல்லாததனால் அவளே பேசினாள்: 'பெரிய கலை, சேவை-கத்தரிக்கா சேமியா என்று பேசிவிடுகிறீர்கள். ஆனால் நடைமுறையில், அம்மா! பயமாக இந்திரது, ஸ்டார்களைப் பற்றி, கலைக் கொம்பர்களைப் பற்றி பெல்லாம் பக்க பக்கமாக எழுதுகிறவர்கள் ஒரு தட்டவையாவது எங்கள் அபிப்பிராயங்களைக் கேட்டு எழுதினால் என்னவாம்?.....'

எனக்கு சிரிப்புவாங்கத் து. ஆனால் சிரிக்கவில்லை. பாவம், அவள் ஆசையை வீணூக்கி கொடுப்பாரேன்! இருந்தாலும் ஏதாவது சொல்லவேண்டுமோ. ஆகவே ‘பரஸ்பர உதவி தான்’ என்றேன். அவனுக்குப் புரியவில்லை என்பது தெரிந்தது.

‘படமுதலாளிகளும் வாழுவேண்டும். பத்திரிகைக் காரர்களும் வாழுவேண்டும் அல்லவா! அதனால் தான் பிரமாதப் படுத்துகிறூர்கள்’ என்றேன்.

‘அது கிடக்கு. உண்மையில் இந்தக்கலை இன்றைய ஸ்கூலிலே உருப்படும்னு ஸ்னைக்கிறீர்களா?’ என்று கேட்டாள்.

எனது பதில் ‘எப்படி உருப்படும்?’ என்ற கேள்வி யாகத் தான் உதிர்ந்தது.

அவளாகவே சொன்னான்:

‘இன்றைக்கு ஒத்திகை உண்டு. எல்லாரும் வானும் அப்படின்று சொன்னாங்க. வங்கிதாம் இங்கே வந்து இவ் வளவு நேரம் காத்திருந்த பிறகு, இன்னைக்கு ஒத்திகை வேண்டாம். இன்னென்று நாள் பார்த்துக்கொள்ளலாம். எல்லாரும் வீட்டுக்குப் போகலாம்னு சொல்லிவிட்டாங்க. என்ன செய்றது? இப்படி வந்துவிட்டுப் போற துன்னு சொன்ன எவ்வளவு வீணை செலவாகுது? அதையார் தருகிறோ? ஸ்டார் வரானும்னு ஒரு தடவைக்கு ஒன்பது தடவை காரு போகுது. நாங்க வெறும் எக்ஸ்ட்ராக்கன் தானே?’

எனக்கு அன்று—படம் ஒன்றின் பிரத்தியேகக் காட்சியின் போது,—நியேட்டரிள் நடந்ததும், ‘நாங்கள் ஆக்ட்ரஸ்கள்’ என்ற காவ அறிமுகமும் ஸ்னைவில் எழுந்தன. அவர்கள் நகர்ந்ததும், வாலில் ஸ்ற்றாவன் முனங்கியதும் ஞாபகத்துக்கு வந்தது. பெரிய இவனுக! ஆக்ட்ரஸ்களா யில்ல, ஆக்ட்ரஸ்கா! தெரியாதாக்கும். எக்ஸ்ட்ராஸ்ர இருப்பானுக. இருந்தாலும் ஜம்பத்துக்குக் குறைச்சல் இல்லை!’

அன்று அவளிடம் மிடுக்கும் பெருமையும் இருந்தன. இங்று தயரமும் ஏக்கமும் அதிகமிருந்தன. ஏன்? காரணம் என்ன?

### அவளிடமே கேட்டேன்.

‘எக்ஸ்ட்ராப் பிழைப்பைப் பற்றி என்ன சொல்லீர்ப்படியாவது உயிரவாழ வேண்டியிருக்குதே’ என்று அலுப்பாக மொழிந்தாள் அவள்.

சினிமா உலக ‘எஸ்ட்ரா’ நடிகைகளின் வரம்க்கையைப் பற்றி ஆராய் வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. பணம் ‘தண்ணீர் பட்ட பாடு’ படுகிற அந்த உலகத்தின் கீழ்ப்படியில் உள்ளவர்கள் சிலை எப்படி யிருக்கிறது; நட்சத்திரங்களைப் போல் பகட்டும் படாடோபழு மாக வாழ முடியாவிட்டாலும், செளக்கியமாகக் காலங்தள்ள வசதிகள் கிடைக்கின்றனவா என்றறிய வேணும் என்ற அவரைண்டு எதற்குமே வெளியே புலனுகாத ‘மறுபுறம்’ ஒன்று உண்டல்லவா? இந்தக் கலையுலகின் மற்றோர் புறமாக்களை அறிய வேண்டும் என்ற சினைப்பு என்றும் எனக்கு உண்டு.

அவள் மூலம் ஒரு சிறிதாவது தெரிந்த கொள்ளலாய் என்று சினைத்தேன். அதனால் மற்றவர்கள் அர்த்தம் சிறைந்த பார்வை பற்றிமாறிக் கொள்வதையும் குறும்பாகச் சிரித்துக்கொள்வதையும், மெல்லொலி பரிமாறி ரகசியம் பேசுவதையும் உணரமுடிந்தாலும் கவனியாதது போல் ஒதுக்கி விட்டேன்.

மற்றவர்கள் கண்ணேறிந்த படி நகர்ந்தார்கள், ஒரு ‘எக்ஸ்ட்ரா’ ‘என்டி புஷ்பா, இப்ப வரப்போறியா?’ இல்லே, உனக்கு ஜோலி இருக்குதா?’ என்று குத்தலாகக் கேட்டு விட்டு டடந்தாள்.

அவனுடைய ‘தோழி வரவும், அவனும் சென்றான். ‘புஷ்பா, யாரடி அது? பழைய சினேகமா? அவ்வது புது நட்பா?’ என்று கேட்டு விட்டுச் சிரித்தாள் தோழி.

‘போடி!’ என்று அவள் கண்டித்த குரலும் காதில் விழுந்தது.

எனக்கு 'எக்ஸ்ட்ரா'க்கள் மீதும் அதிக வெறுப்பு ஏற்பட்டது, சினிமா, படவுலக பிரம்மாக்கள், ஸ்டுடியோ பூமி, டட்சகிரங்கள், எக்ஸ்ட்ராஸ்—எல்லோர் மீதும், எல்லாவற்றின் மீதும் உள்ள வெறுப்பும் ஆங்காரமும் அதிகரித்தன.

'ரொம்ப நேரமாக என் கூடப் பேசிக் கொண்டிருக் தானே, அது யாரப்பா அவர்?' என்று கேட்டபடி வாது சேர்ந்தார் நண்பர்.

'அவள் ஒரு எக்ஸ்ட்ரா?' என்று நான் சொன்ன தோரணையே நண்பரை வீண் பேச்சு வளர்க்க விடாமல் தடுத்து விட்டது.

'ஓ! அவளா? முன்பே பார்த்திருக்கிறோமே' என்று சமாளித்துக் கொண்டார் அவர்.

## 2

அவள் ஒரு 'எக்ஸ்ட்ரா'.

சினிமா உலகத்தில் இடம் பெற வேண்டும் எனும் ஆசை உந்த, ஊரை விட்டு ஒடிவந்தபோது அவள் சிறைத்ததில்லை என்றும் தான் 'எக்ஸ்ட்ரா' வாகவே வாழ வேண்டியிருக்கும் என்று.

அவள் பெயர் புஷ்பா. இன்று.

முன்பும் அதே பெயர்தானும்—சொல்ல முடியாது. அநேகமாக, அவள் 'பூர்வாசிரம'ப் பெயர் புஷ்பா என்று இராது. ஏதாவது பிச்சம்மாளாகவோ, பேச்சியம்மாள் என்றோ—இந்த தினுசில் எப்படியோ ஒன்று—இருந்திருக்கலாம். சினிமா உலகில் புகுங்தவுடன் ஆனே மாற்றிவிட வேண்டும் என்பதற்கு அடையாளம் தானே என்னவே முதலில் ஏற்படுகிற பெயர் மாற்றம்!

எப்படியும் போகிறது! அவனுக்கு புஷ்பா என்ற பெயர் அழகாக இருந்தது.

அவள் அழகும்—பிரமாதம் என்று வியக்கத் தக்கதா யில்லை யெனினும்—சில நட்சத்திரங்களின் அழகை விட நன்றாகத் தானிருந்தது. திறமையாக மேக்கப் செய்தால் அவனும் ஜோவிக்கும் நட்சத்திரமாக மாற முடியும்.

அந்த நம்பிக்கை தான் முக்கியத்துண்டுதல் அவளை சினிமா உலகுக்குப் பிடித்துத் தன்ன. அவள் எதிரே யிருந்த கண்ணாடி ஆசையை வளர்த்தது. ஆர்வத் தீயை அதிகரிக்க உதவியது. ‘அவனுக்கும் இவனுக்கும், எந்த ஸ்டாருக்குமே நான் என்ன மட்டமா?’ நான் அழகாகத் தான் இருக்கிறேன்’ என்று பெருமை பேசியது பளிங்கில் புத்த நிழல். முகத்தை அப்படியும் இப்படியும் ஆட்டி அசைத்து, சாய்த்து வளைத்து, சிமிர்த்தி, பலவிதப் ‘போஸ் கள்’ சித்தரித்து மகிழ்ந்தாள், கண்களைச் சமுட்டிக்கொண்டாள் எழிலாக சின்று பார்த்தாள். ஒயிலாக அசைந்து நடந்தாள் சினிமாவில் கண்டு ரசித்த பலவிதக் கோணங்களை, ஸ்டைல்களை யெல்லாம் தானே நடித்துப் பார்த்துக் கொண்டாள்: ‘ரொம்ப நவ்லாருக்கு இவ்வளவு போதாதா!’ என்று அவள் தனக்குத் தானே ஸர்டிபி கேட்கொடுத்துவிட்டாள். அவளைப் பொறுத்தவரையில் தான் சினிமா ஸ்டாராகாவே ஆகிவிட்டதாக சினைப்பு.

அவளிடம் அழகிருந்து கொஞ்சம் படித்திருந்தாள். சினிமா உலகத்தில் உள்ளவர்களில் எத்தனையோ பேருக்கு ஆங்கிலத்தில் கையெழுத்துப் போடக்கூடத் தெரியாது. தமிழில் சரியாகக் கையெழுத்திடத் தெரிந்தவர்கள் தான் என்ன ரொம்ப ரேரம்பப் பேர்களா இருந்துவிடப் போகி ரூர்கள்! படங்களில் பலர் தமிழைக் கொலை செய்வதி விருந்தே அவர்களது படிப்பு லட்சணம் தெரிகிறதே. தனக்கோ ஆங்கிலம் கூட வாசிக்கத் தெரியும், ஹிங்கி வேறு படித்திருக்கிறோன். போதாதா? கொஞ்சம் ஆங்கிலப் பதங்களை இடையீடையே தூவி தமிழைத் தெளிவாகப் பேசினால், அவள் படித்தவள் என்பது லேசாகப் புரிது விடும். கேரே போக வேண்டியது; பட முதலாளியைப் பார்க்க வேண்டியது. கவர்ச்சிக்கும் முறையில் பேசி, தன் ஆர்வத்தைப் பற்றிச் சொன்னதுமே, தனக்கு ‘சான்ஸ்’ கிடைத்துவிடும் என்று நம்பினான். அவள் என்ன நற்

படங்களைப் பார்த்திருக்கிறார்கள். அவற்றின் மூலம் அவள் அறிந்தது என்ன? தயிழ்ப் படத்திலே நடிக்க நடிப்புத் திறமை தேவையில்லை சம்மா அலங்காரப் பாத்திரமாக வந்து வந்து போனால் போதும் பாடும் திறமை கூடத் தேவையில்லை. ‘பிளே பாக்’ முறை என்று ஒன்று இருக்கிறதாமே அதன்படி சரிக்கட்டிக் கொள்வார்கள். நாட்டியம் கலாபூர்வமாகத் தெரிய வேண்டும் என்றில்லை கைகளை ஆட்டி, கால்களை உதைத்து, இடுப்பை நெளித்து, குதித்துக் குதித்து ஆடினால் போதும் அவள் ‘டிரில்’ செய்து பழகியவள் தான். ஸ்கிப்பிங், ஜப்பிங் எல்லாவற்றிலும் தேர்ந்தவள் தான். அதனால் சினிமாவுக்குத் தேவையான டான்ஸை சுலபமாகக் கற்றுக் கொள்ளலாம். பாட்டு என்று கத்தம் சிறமை அவளிடமிருந்தது நடிக்க முடியும் என்ற நம்பிக்கை யிருந்தது. அப்புற யென்ன? அவள் ஏன் சினிமா நடிகையாக முடியாது? இல்லை, ஏன் ஆகக் கூடாது?.....

இப்படி அடிக்கடி எண்ணி வந்த அவனுக்கு ஆட்சே பணை எதுவுமில்லை. அவனுக்குத் தந்தை யில்லை. தாய் தான் இருக்காள் அவளிடம் தன் ஆசையைத் தெரிவித்தான். அவனோடு இனக்கு எதுக்கு இந்தப் புத்தி? ஒழுங்காக பெண்ணாலும் வட்சணமா யிரு. வாற தை மாசத்திலே கலியாணத்தைப் பண்ணி வைக்கலாம்னுநான் அளிஞ்சு தீரிகிழேறன் இவள் என்னமானாலும் குத்தாடிச்சியாகப் போகப் போகிறாளாம்’ என்று சிறநூல். அதற்காக, அவள் ஆசை ஒடுங்கி விடுமா? சமயம் பார்த்திருந்து ஒரு நாள் யாரிடமும் சொல்லிக் கொள்ளலாமல், சென்னைக்கு டிக்கட் எடுத்து விட்டாள்.

சினிமாவில் சேர்ந்துவிடவேணும் என்கிற ஆசை இந்த யுகத்திலே எத்தனை எத்தனையோ பேர்களை-ஆண்களையும் பெண்களையும் தான் - பற்றிக் கொண்டு விடாது ஆட்டிவைக்கிற வியாதி. இதற்குக் காரணம் புகழுப்பச்சியும், சுலபமாகப் பணம் நிறையப் பெற்றுவிடலாம்; இவற்றால் பெருமையோடுவாழுவாம் என்கிற ஆசையும் தான் அதனால் எத்தனையோ பெண்கள் ஊரை விட்டு ஓடிவந்து விடுகிறார்கள். ‘செட்டும் பட்டணம் சேர்’ எனகிற பழுமொழியை

ாற்றி விடுகிறார்கள். இவர்கள் பட்டணத்துக்கு வந்து கெட்டு குட்டிச் சுவராகத் தயாராகி விடுகிறார்கள்.

அவனும் அவ்விதம் வந்தவள் தான். அவனுக்கு பட்டணத்தில் யாரையும் தெரியாது, எந்த இடமும் தெரியாது என்றாலும் துணிக்கு விட்டாள். நேராக சினிமாக் கம்பெனி எதற்காவறு போவது; அவ்வது சினிமாப் பத்திரிகைக்காரர்களில் யார் உதவியுடனுவது செல்வது என்ற என்னத்துடன் வந்தவள் அவள். அது மாதிரி வேட்டையாடத் துணிந்த சங்கரப்பத்தில் தான் அவள் முதன் முதலில் நானிருந்த பத்திரிகை ஆபிஸாக்கு வந்தது.

இகை யெல்லாம் எனக்கு அறிவித்தது ஸ்டுடியோ நண்பன் ஒருவன். அவனுக்குத் தொழிலே இது தான். ‘எக்ஸ்ட்ரா’ வியாபாரம் என்ற சொல்லலாம். படங்களுக்குத் தேவையான எக்ஸ்ட்ரா நடிகைகளை முதலாளி களிடம் அழைத்து வருவதும், சினிமாவில் சேர ஆசைப் படுகிற பெண்களுக்கு சான்ஸ் தேடித்தருவதும், ஓன்றிரு படங்களில் நடித்த பின் பிழைப்பின்றி அவதியுறும் எக்ஸ்ட்ராக்களுக்கு சான்ஸ் வாங்கித் தருவதும், அந்த உதவிக்காக நடிகையிடமும் முதலாளியிடமும் பணம் பெற்றுக் கொள்வதும்தான் அவன் பிழைப்பு, வாழ்க்கை அனைத்துமே

அவன் தான் அவளையும் சினிமாவில் சேர்த்து விட்ட நாகச் சொன்னான்.

ஒரு நாள் அவள் ஸ்டுடியோ ஒத் தின் வாசனீல் நின்று கொண்டிருந்தாளாம். காலை எட்டு மணியிலிருந்து நின்றாளாம், மத்தியாணம் இரண்டு இரண்ட்டரை மணியாகியும் கூட அவள் அங்கேயே சின்றிகுக்கிறார்கள், ஏன்னோ அவளை அனுமதிக்காமல் வழி மறைத்திருந்தது காவல். அவள் முதலாளியைப் பார்க்க வேண்டும் என்றாளாம், எந்த முதலாளியை; எதற்காக என்ற கேள்விகள் எழுந்தன. அவள் ஏதாவது படத்திலே நடிக்க சான்ஸ் கேட்கவேணும் என்று சொல்லவும், வாசல் காப்பவள் என்னவோ கேள்வேயிருக்கிறான். அவள் முகம் கறுத்து நின்றாளாம்.

வெயில் வேறு தகித்திருக்கிறது. சாப்பிட வில்லை. பசி, பணமில்லையே என்ற கவலை, எதிர்காலம் பற்றிய கவலை, ஏமாற்றம், அவமானம் எல்லாம் சேர்ந்து அவளைச் செய் வற்றவளாக்கி விட்டன. அவள் செய்வது என்ன வென்று அறியாமல் அங்கேயே ஸின்றுள். அப்பொழுது, கழுகு மாதிரி அங்கேயே வட்டமிட்டுக் கொண்டிருந்த அவன்—எக்ஸ்ட்ரா தரகன்—அவளருகில் வந்து அன்பாகப் பேச்சுக் கொடுத்தான். அவளைத்தன் விட்டுக்கு அழைத்துப் போய் உபசரித்தானும். ‘பிறகு அவரையும் இவரையும் பார்த்து சான்ஸ் வாங்கிக் கொடுப்பதற்கு என்னப் பாடா பட்டேன். அப்பப்பா, அன்னைக்கு நன் மட்டும் உதவி புரியலேன்னு சொன்னு, புஷ்பா பாடு அவ்வளவு தானே. செரு நாய் மாதிரிச் சீரழிஞ்சு போயிருக்க மாட்டாளா சீரழிஞ்சி’ என்று சொன்னான் அவன்.

‘அவ நன்றி கெட்ட நாய், ஸர். இவ்வள வெல்லாம் உதவி செய்தேனே. அதை ஸினைச்சுப் பார்க்கிறானா? ஜாஹாம் எவ்வேலே ஒரு அலிஸ்டன்ட் டைரக்டரின் உறவு கிடைச்சிட்டுது. அப்புறம் என்னை என் கவனிக்கப் போரு? இந்த எக்ஸ்ட்ராக்களே அப்படித்தான், ஸர். படத்துக்குப் பின் படம் என்று சான்ஸ் வாங்கிக் கொடுக் கிற வரைக்கும் அண்ணே, அண்ணேன்னு பின்னாலே திரிவாரூருக் கொடர்ந்து சான்ஸை கிடைத்து, கண்ணைச் சழிட்டி, ஜாடைகாட்டி கட்டிப்பியிலுள்ள எவ்வையாவது கைக்குள்ளே போட்டுக் கொண்டால் சரிதான். பிறகு என்னை மறந்து விடுவாங்க. சீ யாரோ, உண்ணை யாரு கண்டா என்று விரட்டி விடுவாங்க. தேவடியாப் புத்தி எங்கே ஸர் போகும்?’ என்றான்.

இவன் இப்படிச் சொல்கிறான். அவள் என்ன சொல் வாளோ? இவன் சொல்வதையும் சரி சரி யென்று கேட்டுக் கொண்ண வேண்டியது தான் என்று என் மனம் பேசியது.

‘அப்படியானால் இப்பல்லாம் புஷ்பாவுக்கு நவ்வ சான்ஸை தானு? என்று கேட்டேன்.

‘என்ன கான்ஸா, எரு விழுந்த கான்ஸா! இந்த பீல்டே அப்படித் தான் ஸார். ஆளுக்கு ஆளு பழகுகிற சைப் பொறுத்திருக்கு. அந்த உதவி டைரக்டர் தயவு இப்ப இருக்கு அவருக்கு. அது என்றும் சிலைத்திருக்கும்னு என்ன ஸார் சிச்சயம்? எக்ஸ்ட்ராக்கள், சில்லறை நடிகர்கள் பாடு என்றுமே கஷ்டம் தான். வாழ்க்கை ஒரே நிதானமாக இருக்கும்னு சொல்ல முடியாது’ என்றான் அனுபவஸ்தன.

முடிவு என்ன ஆயிற்று? அவன் சொன்னது தான் நடைமுறையில் சிகிஞ்சத்து.

### 3

ஓமேஹம் சில மாதங்களுக்குப் பிறகு நான் புஷ்பா வைச் சுந்திக்க சுந்தர்ப்பம் துணை புரிந்தது. எதிர்பாராத சிகம்சிசி தான் இதுவும்.

நான் திருநெல்வேலி போவதற்காக திருவளந்தபுரம் எக்ஸ்பிரஸில் இடம் பிடித்து வசதியாக உட்கார்ந்த பிறகு, சூழ்சிலை ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். மங்கலான வெளிச்சம் அழுது வழிந்து கொண்டிருந்த இடத்தில் ஒரு முகம் எனக்கு அறிமுகமானதாகத் தோன்றியது. கவனித்தேன். அவருடைய கவனித்தான். உடனேயே தலைகுணிந்து கொண்டான்.

அவன் தான். அந்த எக்ஸ்ட்ரா நடிகை புஷ்பா ‘சொந்த ஊருக்குப் போகிறோன் போலிருக்கிறது. வந்து நாளாயிற்று அவ்வா? இரண்டு வருஷங்களுக்குப் பிறகு இப்பொழுது தான் முகன் முதலாக வீடு திரும்புகிறோன் என்று சினைக்கிறேன். அங்கு வரவேற்பு எப்படியிருக்குமோ! பாவம்’ என்று நெஞ்சொடு புலம்பிக் கொண்டேன்.

அவன் என்னைப் பார்க்க விரும்பவில்லை என்று சிலை நடதேன். அவன் முகம் அவ்விதமே கூறியது. என்ன

காரணமோ? எதாக இருங்தால் தான் என்ன! எப்படியும் போகிறான். அவன்யார்! ஏதோ ரெண்டு மூன்று தடவைகள் பார்த்துப் பேசியிருக்கிறேன். அவ்வளவு தானே என்று எண்ணினேன்.

நான் சினீத்தது தவறு என்று சிருபித்து விட்டாள் அவன். ரயில் புறப்பட்டு ஓடத் தொடங்கியதும், அவன் ஜன்னல் அருகில் வருபவன் போல் வந்து சின்றான். ‘அங்கே சௌகர்யமான இடமிருக்கு. நான் மதுரைக்குப் போகி நேன். உங்களிடம் எவ்வளவோ விஷயங்கள் கொல்ல வேண்டும். தயவு செய்து அந்த இடத்துக்கு வாருங்க வேன்’ என்று பெஞ்சதலாகக் கூறினான் அவன்.

அவனை, கவனித்தேன். அவன் மிகவும் மாறிப் போயிருந்தான். முஸ்பிருங்த அழகு இல்லை. இளமை இல்லை. மிடுக்கும் மிதுமிதுப்புமில்லை. கவர்ச்சி இல்லை. கங்கிப் போன மலர் போல் காட்சியளித்தான் அவன். முகத்திலே சோகம் சிரந்தரமாகக் குடிபேறி வாழ்ந்தது. கன்னங்கள் வறண்டு, காமத்தின் மிகுதியான வடுக்கன் ஏற்று காண அருவருப்பு அளிப்பனவாக மாறி யிருங்தன. அவனது அழகான கணகளிலே ஒளி யில்லை. அவன் செயற்கை அவங்காரத்திலும் சிரத்தை காட்ட வில்லை. அவனைப் பார்க்கும் போது எனக்கு அவளிடம் அலு தாபமே மிகுந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக வேறொரு மாருதல் கண்களை உறுத்தியது. ஒல்லியாய், துவண்டு விழும் கொடி போவிருங்த அவனுடைய வயிறு பருயனாக வளர்ந்திருந்தது விகாரமாகத் தான் தோன்றியது. அவன் காப்பவது.

உலகத்தின் உண்மைத் தன்மையை ஒருவாறு புரிந்து வரும் எனக்கு அவளின் கதி பளிச் செனப் புரிந்தது. அவன் கருவற்றதும், அவனைக் கொஞ்சிக் குலாலிய கயவன் அவனைக் கைவிட்டிருப்பான். அவளுக்கு பிழைக்கும் வழி கூடக் கிட்டியிராது. இந்த சிலையில் அவன் என்ன செய்யப் போகிறான்? அவனுடைய மூழக் கதையையும் அறிய வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அவன் உதவியால் சினிமாக் கலையுலக் ‘எக்ஸ்ட்ரா’க்களின் வாழ்க்கையையே

உனர் முடியுமே என்ற எண்ணம் தான் காரணம். அதுவும் அவன் காட்டிய இடம் சேர்ந்தேன்.

'ான் திருக்கல்வெளிக்குப் போகிறேன். ஆகவே, நீங்கள் மத்தூரை போகும் வரை, சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி முடிச்கலாம். ஏராளமான சேரம் இருக்கிறது' என்றேன்.

அவன்: துயரம் துணும்பிய குரவில் பேசினான்: 'நான் கொட்டுப் போனவன். உங்கள் மதிப்புக்கும் அனுதாபத் தக்கும் அருக்கதையற்றவன். எனக்கு நீங்கள் மரியாதை காட்ட வேண்டியதில்லை.'

அவன் அப்படிப் பேச ஆரம்பித்தது எனக்குப் பிடிக்க வில்லை. எனக்கு வேதனையையே தந்தது தாழ்ந்து போன அவன் மேலும் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ள விரும்பியது. அதனால் சொன்னேன்: 'சந்தர்ப்பங்களும் குழந்தையும் மனிதர்களை எப்படி எப்படி யெல்லாமோ ஆட்டி வைக்கின்றன. இவற்றின் காரணத்தால் மனிதத்தன்மைபறிக்கப்பட்டோ, கச்கப்பட்டோ போய் விடலாம். அதற்காக என்றுமே 'தாழ்ந்து தாழ்ந்து தாழ்ந்தநாயிறும் தாழ்ந்து' போக வேண்டியதுதான் ஒரு முறை தவறிவிட்டவர்கள் என்பதை நான் ஆதரிக்கவில்லை. தவறவது இயல்பு. பிறகு திருந்தி, இழந்த மனிதத் தன்மையை மறுபடியும் பெற முயற்சிப்பதுதான் மனிதருக்கு அழகு. உங்கள் வாழ்க்கை உங்களை மிகவும் சோதித்திருக்கலாம் சோர்வுற்றுச் சாம்பிக் குவிந்துள்ள நீங்கள் எவ்வோரிடமும் அவமதிப்புற வேண்டும் என்று என்னுவானேன்?.....

அநாவசியமாக நான் பிரசங்கம் பண்ணத் தொடங்கி விட்டேனே என்ற கந்தேகம் எழுவே, எனது பேச்களின்றுவிட்டது.

'நீங்கள் முதலிலேயே சொன்னீர்கள், சினிமாவில் கேருவது கலபயல்ல என்று. பிறகு, சினிமாக் கலை இன்றைய நிலையிலே எப்படி உருப்படும் என்று கேட்டார்கள். நீங்கள் சொன்னது சரி தான்..... உங்களைப் பற்றி நான் அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது. உங்களிடம் என் வாழ்க்கையை—எக்ஸ்ட்ரா ஈடிகையின் கேவலமான

பிழைப்பைப்—பற்றிச் சொல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கு ரொம்பாளாக இருந்தது. ஆனால் சந்தர்ப்பம் வாய்க்க வில்லை, நீண்ட கடிதம் எழுதலாமா என்று எண்ணினேன் துணிவு வரவில்லை. முதலில் உங்களுக்குக் கடிதம் எழுதவே எனக்கு பயம். ஆமாம். பயம் என்று தான் சொல்ல வேண்டும். இரண்டாவதாக, சில விஷயங்களை எப்படி எழுத்திலே வெட்கமீன்றிக் கூறுவது என்ற தயக்கம். மூன்றாவதாக, என்னால் தொடர்பாக மனசில் எழுவதை எழுதமுடியாது என்ற காரணம். இப்படிக் காலம் ஒடிவிட்டது. நல்லவேளை, இன்று சந்தர்ப்பம் துணை புரிந்தது. இது தான் நான் உங்களைப் பார்க்கும் கடைசி முறையாக இருக்குமென நினைக்கிறேன். எனது எதிர்காலத்தை எண்ணிப் பார்க்கும் மனத்தெழுப்பு கூட எனக்கில்லை, எதிர்காலம் போய் மாதிரி இருள் படிந்து பயங்கரமாக வளர்ந்து சிற்கிறது. சிலசமயம் நான் செத்துப் போவேன் என்ற எண்ணம் எழுகிறது. நானே தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட ஸ்தோப்பது உண்டு. அதற்குக் கூட துணிச்சல் இல்லை. சாகவும் பயமாக இருக்கிறது. வாழவும் பயமாக இருக்கிறது. எப்படி வாழ்வது என்றே தெரியவில்லை. ஒன்றுமே ஒட்டவில்லை. நான் மதுரைக்குப் போகிறேனே. அங்கு போய் என்ன செய்யப் போகிறேன்? எனக்கே தெரியாது. ஆனால் எங்காவது போயாக வேண்டுமே. பட்டணத்திலிருந்து தான் என்ன செய்வது? செலவுக்கு வழி? மதுரையில் என் அம்மா இருக்கிறேன். அவளிடம் எப்படிப் போய் முகத்தைக் காட்டுவது என்று இதுவரை இருக்கிறேன். வேறு வழி எதுவுமில்லை என்ற நெருக்கடி ஏற்பட்டவுடன் வருவது வரட்டும் என்று கிளம்பிவிட்டேன். கெட்டுப் போன சிறுக்கி; தட்டுவாணி என்று எல்லோரும் ஏசவார்கள் என்ன செய்வது?.....'

அவள் தன் அனுபவத்தை விரிவாகவே சொன்னாள். நான் அனுதாபத்துடன் கேட்டிருந்தது அவளுக்குச் சிறு ஆறுதல்.

தான் எண்ணியபடி எதுவும் நடக்காது என்பதை உணர புஷ்பாவுக்கு அதிக காலம் பிடிக்க வில்லை. ஆரம்

பத்திலேயே சூப்பு தட்டி விட்டது. அவன் கம்பெணி கம்பெனியாகத் திரிந்தாள். முதலாளிகளைப் பார்க்க முடிய வில்லை. ஸ்ரூப்பியா வாசல் காத்துக் கிடங்தாள். பயனில்லை கொண்டு வந்திருந்த பணம் கரைந்துவிட்டது : சாப்பாட்டுக்கும் தங்கவும் இடமில்லையே என்று என்னும் போது அவனுக்கு அழுகை வந்தது. அந்தச் சமயத்தில் தான் ஸ்ரூப்பியாவைச் சுற்றிக் கொண்டிருந்த கறுப்பாயி அவன் பக்கம் விலை விசி அவளைப் பிடிக்க முடிந்தது. அவன் பரியாக வீசாரித்து ஆறுதல் கூறியது வறண்ட வெயிலுக்குப் பின் குளிரக்குளிர மழை பெய்தது போலிருந்தது. புதிதாரத் தாஞ்சுகவே போய் சேர்ந்து விட முடியாது; அனுபவங்களைகளின் உதவி வேணும்; தனக்குப் பவரைத் தெரியும்; தான் எத்தனையோ பேர் களை சினிமாவில் சேர்ந்து விட்டது உண்டு என்று அவனுக்குச் சொன்னான். விட்டுக்கு வந்து தங்கலாம்; அம்மா இருக்கிறான். கவனித்துக் கொள்வான் என்றும் தெரிவித்தான் புஷ்பாவுக்கு வேறு வழிந்துவும் தெள்பட வில்லை. ஆகவே அயனுடன் சென்றான்.

அவன் அவளை ஒரு முதலாளியிடம் அழைத்துச் சென்றான். அவர் மறுபடி வரச் சொன்னார். வேறு இரண்டு மூன்று படக் கம்பெனிகளுக்கும் கூட்டிச் சென்றான். ஒருவரிடம் தனியாக ஓராப்ப நேரம் பேசிக் கொண்டிருந்தான். திரும்பி வந்ததும், அங்கு சான்ஸ் கிடைக்க வரம் என்று அறிவித்தான். தினம் அவரிடம் சொல்லி யிருக்கிறேன், இந்த முதலாளியிடம் பேசி யிருக்கிறேன் என்று உறுதி கூற அவன் தவறுவதில்லை. சான்ஸ் கிடைக்குமா என்ற சந்தேகம் விறந்தது அவனுக்கு. மூன்று நாட்களுக்குப் பிறகு அவன் சந்தோஷமாக வந்து, அவளை அழைத்துப் போனான். அம் முறை ஏமாற்றமில்லை.

அவன் கனவு கண்டாள். முதல் படத்திலேயே கல்ல சான்ஸ் கிடைக்கும் ஏதோ நாளைந்து ரில்களில் தோன்றிப் பேசி, படம் பார்க்கிறவர்கள் நினைவில் சிற்கும்படி ஓளிர் வதற்கு சுந்தரப்பம் கிடைக்கும் என எண்ணினான். பிறகு தாஞ்சு சான்ஸ்கள் வரும் இரண்டு மூன்று படங்களுக்குப்

பிறகு முக்கிய பாத்திரமாகத் தோன்றலாம். பண்ணமும் புகழும் ஏராளமாகக் கிடைக்கலாம். வசதியாகவாழலாம். இப்பொழுது பட்ட கஷ்டங்களை யெல்லாம் மறந்து விடலாம் என்று நம்பினான்.

முதல் நாள்—அவனைப் படக் கம்பெனியில் சேர்த்து விட்ட அன்று—இரவில், கறுப்பசாமி சிரித்துச் சிரித்துப் பேசி அவனை வணைய வந்தான். அவன் போக்கு அவனுக்குப் பிடிக்கவில்லை இருந்தாலும் என்ன செய்வது? உதவி செய்தவன். அவன் வீட்டில் தங்கியிருக்கிறான். சிறி விழு முடியுமா? சிரிக்கத்தான் வேண்டும்! அவன் தன் ஆசையை அறிவித்தான். அவனுக்குப் படி ரென்றது. இப்படியும் நடக்கு மென அவன் எதிர்பார்க்க வில்லை. அவன் கோபம் காட்டினான். என்னடி பத்தினித்தனம் பண்றே! மதுரையிலே நீ டிக்கெட்டுப் போட்டுக் கிட்டிருந்திருப்பே, தெரியாதாக்கும். உன்னைக் கூட்டி வந்து உதவி செய்தது எதற்கு? பணம் வந்ததும் நீ தரப் போகிற கம்ஷதுக்கு மட்டும் தான்னு சினைச்சியா? ஹ ஹ ஹ! என்று ‘வில்லன்’ சிரிப்பும் பார்வையும் சிதறினான் அவன். என்ன செய்ய முடியும்? அவன் ஆசை காட்டி னான். தன்னால் பெரிய பெரிய சான்ஸ்கள் எல்லாம் பிடித்துத் தர முடியும் என்றான். அவனுக்கு ஆசை யிருந்தது சினையா நடசத்தியம் ஆக வேண்டு மென்று. ஆகவே அவனிடம் அவன் தன்னையே கொடுத்துவிட வேண்டிய தாய்றறு.

முதலீல், படத்தில் சும்மா தோழியாக வந்து போவது தான் என்றறிக்கத்தும் அவனுக்கு ரொம்ப ஏமாற்றமாக இருந்தது. ஹீரோயின் பார்ட அவன் எதிர்பார்க்கவில்லை தான் என்றாலும் இவ்வளவு அளாமதேயமான ஒரு வேஷம் தானு என்று நினைக்கவும், கண்ணீர் வடித்தாள் அவன். அவனிடம் சொன்ன போது, அவன் தனது ‘டிரேட் மார்க்’ சிரிப்பையே உகுத்தான். ‘பின்னே என்ன ஹீரோயினி ஆக்ட்டு கிடைக்கும்னு சினைச்சியா?’ என்று கிண்டல் செய்தான்.

சினிமாவில் நடிப்பது மகிழ்வான், கலையான், கெளரவமான், மகிப்பான வேலை என்று எண்ணி வந்த அவனுக்கு அதைப் போன்ற மோசமான அலுவல் வேறு ஏதாவது இருக்க முடியுமா என்ற எண்ணத்தை உண்டாக்கியது அனுபவம். அவள் ஒரு எக்ஸ்ட்ரா எஸ்க்ட்ரா நடிகை என்றதுமே கேவலமாகக் கருதகிறார்கள் பலரும். தொழிலில் உள்ளவர்களில் பெரும்பாலோரே தான். அவள் பிழைப்பிற்காக பிறர் தயவை எப்படியாவது பேற்றிருக்க வேண்டும் என்ற கெருக்கடி ஏற்பட்டது. எப்படியாவது என்று கறுப்பசாமி சௌன்னதன் பொருள் அவனுக்குப் புரிந்தது. தயவைப் பெறுவதற்கு அவள் தன்னை, தன் உடலில் காணிக்கை யாக்க வேண்டி யிருந்தது. பட உலகச் சில்லறைத் தேவதைகள், மூசாரிகள் முதல் முதலாளி ஜூயாவின் கார் டிரைவர் வரை, அவள் ஒரு எக்ஸ்ட்ரா என்பதனால் அவளிடம் தங்களுக்குத் தாராள உரிமை உண்டு என்று கம்பினூர்கள் அப்படியே நடந்து கொள்ளத் தவித்தார்கள். கலையின் பெயரால் காமம் ஆட்சி செலுத்துவதை அவள் உணர்ந்தாள். கெளரவம், அந்தஸ்து, பணம் படாட்டாபம் செல்வாக்கு முதலீய போர்வைகளில் மிகுக்தனமும் சின்னத்தனங்களும் செழிப்புற்று வாழ்வதை அவள் உணர முடிந்தது. அந்தப் படு பயங்கரமான சுழலிலே அவள் சிக்கிக் கொண்டாள். அவளாகவே ஆசையோடு வந்து விழுந்தாள். இனி மீள வழியில்லை என்றே தொன்றியது.

முதல் படத்திற்குப் பிறகு ‘சான்ஸ்’ கிடைப்பது கலப்பாக இருக்கவில்லை. பழைய கணதீயதான். அலைந்து அலைந்து திருப்புவது. சிபாரிசுச் சிட்டாக சிலரிடம் தன்னை ஒப்புக்கூறுவேண்டி யிருந்தது. கலையின் பெயரால் கெளரவமான விபசாரம் அல்லாமல் வேறு என்ன இது என்றாலைப்பு எழும். அனால் அவள் பிழைக்கவேண்டுமே! ஏத்தனையோ நினங்கள் அவள் பட்டினி கிடந்தாள். கறுப்பசாமியும், ‘அம்மா’ என்று அவள் அழைத்த ஸ்திரீயும் போதனைகள் பல புரிந்து அவளை ‘தொழிற்கார்’ யாக மாற்றி விட்டார்கள் உயிர் வாழ்வதற்காக அவள் உடலை விற்றார். பணத் தேவையும் இருந்ததே! படக்

கம்பெனிகளுக்குப் போக நல்ல டிரெஸ் தேவை. பஷ்டர் முதலியன் தேவை. பணம் சம்பாதிக்க வேறு வழியில்லை.

இப்படி அவ்வளவுற்ற அவனுக்கு அந்த உதவி டெரக்டரின் தயவு கிடையது. அவன் தாராளமாகப் பண உதவி செய்தான். ஒன்றிரண்டு படங்களிலும் சான்ஸ் கிடைத்திருந்தது. இனியாவது கெளரவமாக வாழ முயல வேண்டும் என்று சினித்தாள். அதற்காக கறுப்பசாமி வீட்டிலிருந்து வெளியேறினான். தனியாக ஒரு சிறு வீடு பார்த்துக் குடிபுகுந்தாள். வீடா அது பன்றிக் குச்சு மாதிரி. ஆனால், பட்டனத்தின் சுற்றுப் புறங்களிலே இத்தகைய குடிசைகள் தானே பெருத்துப் போயுள்ளன. இவற்றில் தானே கணிக் குறுகி ஒண்டி ஒடுங்கிக் கிடக்கவேண்டியிருக்கிறது என்னற உவர்களுக்கு? வேறு போக்கு ஏது? அவனும் அப்படி த்தனைங்தாள். ஆனால் காலமும் அவளது புகிய அஸ்பனும் வஞ்சித்து விட்டதால் அவன் அதிகம் சிரழியீர்ந்தது. தனக்கு இனி விமோசனமே கிடையாது என்று சினித்தாள். அவன் கருவுற்றதும் அவன் அவனை ஒதுக்கி விட்டான். அவனை அவன் பார்க்கவே முடியவில்லை. எங்கிருக்கிறானே தெரியாது.

அவன் யானத்தை வீட்டுவிட்டு, கறுப்பசாமியை போய்ப் பார்த்தாளாம். 'வயிற்றில் வளர்ந்துவருவதை அழித்துவிடு. கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள். பிறகு எங்காவது சான்ஸ் கிடைக்குமா பார்க்கலாம்' என்றானும். அதைவிட தன்னையே அழித்துவிடுவது எல்லது என்று எண்ணினால் அவன். 'இவ்விதம் தான் பலபேர் வாழ கிறார்கள். வாழ்வதற்காக எல்லாவற்றையும் துறங்கு விட்டார்கள். மனிதத்தன்மையையும்தான்' என்றான் புஷ்பா பொங்கி வந்த துக்கத்தை அடக்கமுடியாமல் கண்ணீர்வடித்தாள். ஜன்னலில் முகம் சாப்து அழுது கொண்டு கிடந்தாள் அவன். அடங்காத விம்முதலன் அறிகுறியாக, ஜன்னலின் பக்கம் சாய்ந்திருந்த அவன் முதகு உயர்ந்து தாழும் கணத்துக்குக் கணம். அவன் அழுகையில் தான் ஆறுதல் காணவேண்டும். அப்படியும் ஆறுதல்பெற முடியுமா?

எனக்கு அவளிடம் அதுதாபம் அதிகரித்தது. ஜோயா பாவம்! பேரிதாக வளர்ந்து வருகிற ஒரு கல்த் தொழிலில், அதே வெகத்தோடு வளர்ந்து, அந்தத் தொழிலுக்காக தங்களையே காவுகொடுத்துக் கொள்ளும் இனக்கிள் ஒரு சிற புள்ளி அவள். அவனுக்கு உயர் வில்லை. உய்வு கிடையாது அவள் ஒரு எக்ஸ்ட்ராதன்!



**நீங்கள் படித்தீர்களா?**

காதல் பித்தன் எழுதிய

**காதல் புரிவது எப்படி?**

விலை அனு ஆரோதான்



கிடைக்குமிடம் :

**கதம்ப மாளிகை**

செயின்ட் ஜேவியர் தெரு — சென்னை - 1.